




சிற அல்லது அறியப்படுகிறவும் இத்தோடனைத்திருக்கும் அட்சரத்தால் குறிக்கப்பட்ட டாப்பில் விவரிக்கப்பட்ட அம் 32 ஏக்கர் 2 மூட் 16 பரசஸ் விஸ்தாரமுள்ளது :—

எல்லை, வடக்கு-கக்மனகே கவாணிஸ்யும் சிலபேர்களுக்குமுடைய கெற்றக்கஸ்மூன்னொகும்புர, அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் பறன்சில் அன்னேஸ் இப்பொழுத அனுபோகம்பண்ணும் கந்தேகேளையால் ஓர் பங்கு (பிகுருகட்டாசி 138,752), திக்கா நனவக்குச்சிகே பஞ்சோமியும் சிலபேர்களுக்குமுடைய புஞ்சிதாவ, மேற்சொல்லியவர்களுக்கும் திக்கா தெனிய ; கழக்கு-அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் ஸமறஷீர் முகம்த்தம் இப்பொழுத அனுபோகம்பண்ணும் கந்தேகேளையால் ஓர் பங்கு (பிகுரு கட்டாசி 119,496), ஸமறஷீர் முகம்த்தம் கந்தேகேனேவத்த, பறன்சில் அன்னேஸ்யுடைய அதிகாறிவில் ; தெற்கு-மேற்சொல்லியவனுடைய அதிகாறிவில் ; மேற்கு-மேற்சொல்லியவனுடைய அதிகாறிவில், அரசாட்சிக்குள் பெளிகலனே, நனவக்குச்சிகே எனாகுகாமியும் சிலபேர்களுக்குமுடைய உடைதனியே கும்புர.



Surveyor-General's Office,  
Colombo, August 31, 1898.

293

ALFRED E. WACKRILL,  
Acting Assistant Surveyor-General.